[2nd March 1965

கனம் திரு. பூ. கக்கன்: எந்தெந்த அடிப்படை என்று சொன்ஞல் யார் யார் அப்ளை பண்ணுகிருர்களோ (கனம் சபாநாயகர்: டிமாண்டுக்குத் தகுந்தபடி) அதைப் பார்த்துக் கொடுக்கிருர்கள். ஒரு பகுதியில் ரிஜிஸ்டர்டு ஹோல்டர்ஸ் இருந்தால் வேறு யாருக்கும் கொடுக்க மாட்டார்கள். அவ்வாறு இல்லாத இடங்களில் மற்றவர்களுக்குப் பார்த்துக் கொடுக்கிருர்கள்.

திரு. ஏ. ஆர். சுப்பையா முதலியார்: சர்க்கார் நெல் கொள்முதல் திட்டத்தை வைத்திருக்கிறது. நல்ல நெல் கிடைக்குமென்ற நம்பிக்கை இருக்கிறது. ஆகவே, பண்டமாற்று முறையில் கெமிகல் பார்டிலைசரைக் கொடுத்து அதற்குப் பதிலாக நெல்லை வாங்கிக் கொள்வதை பற்றிப் பரிசீலிக்கப்பட்டதா?

கனம் திரு. பூ. கக்கன்: அதிலே அரசாங்கத்தின் பரிசீலனைக்கு இடம் இல்லை.

### கால்வாய்கள் புனரமைப்பு

* 129 கேள்வி.—திரு. எம். எஸ். செல்வராஜன்: கனம் உணவு அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பாரா—

(அ) தாமிரபரணி தீரத்தின் கால்வாய் புனரமைப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா? எப்பொழுது பூர்த்தியடையும்?

(இ) மணிமுத்தாறு திட்டத்தின்கீழ் உள்ள Reserve tank கள் மொத்தம் எத்தனை?

(உ) அவைகளை பூரணமாக திட்டத்தில் சேர்ந்த குளங்களாக ஆக்குவதற்கு என்ன ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது?

The Hon. Sri V. Ramaiah: (a) It has been proposed to take up nine channels for remodelling under the Tambaraparani System. Out of these, estimates for the remodelling of three channels, viz., the North Kodamelalagian channel, South Kodameralagian channel and Kodayar channel have been sanctioned by the Government and a portion of the works has been carried out during the last closure period. Further work will be done during the next closure period.

The proposals of the Chief Engineer (Irrigation) for the remodelling of three more channels, viz., Palayam channel, Marudur Keelakal channel and Marudur Melakal channel are under the consideration of the Government.

Proposals for the remodelling of the remaining three channels, viz., Kannadian channel, Tirunelveli channel and Nadhiyurni channel are under various stages of investigation.

(b) There are 39 tanks in the reserve list of Manimuthar Reservoir Project.

(c) The proposals for inclusion of the above 39 tanks under the Manimuthar system are under the consideration of the Government.

2nd March 1965]

திரு. எம். எஸ். செல்வராஜன் : சார், எந்த வருஷத்திலும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு மழை குறைவு காரணமாக அறவே அணைகட்டுகளிலும் கால்வாய்களிலும் தண்ணீர் இல்லாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. மழை காலத்தில் கால்வாய்களில் தண்ணீர் இல்லாத நிலைமையை உத்தேசித்து எல்லாக் கால்வாய் களின் புனரமைப்பு வேலைகளுக்கும் அரசாங்கம் உடனடியாக சாங்ஷன் கொடுத்து வேலைகளை உடனடியாக மேற்கொள்வார்களா?

கனம் திரு. வெ. ராமைய்யா : இந்த வருஷம் திருநெல்வேலி ஜில்லாவில் மழை இல்லாமல் பாதகம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலைமையில் இந்த புனரமைப்பு வேலைகளை உடனடியாக மேற் கொள்ள என்னென்ன செய்ய வேண்டுமென்று பிரதம எஞ்சினி யருடன் ஆலோசனை செய்து விரைவில் அரசாங்கம் ஒரு முடிவுக்கு வரும்.

திரு. எம். எஸ். செல்வராஜன்: தாம்பிரபரணி ஏிஸ்டத்தில் இருக் கும் புஞ்சை நிலங்களை லோகலேஸ் செய்து நஞ்சை நிலமாக ஆக்கச் செய்வதற்கும் கால்வாய் புனரமைப்புக்கும் சம்பந்தம் இருப்பதால் அந்த நிலங்களை நஞ்சையாக லோகலேஸ் செய்யும் காரியம் தாமதப் படுவது உண்மையா? அவற்றை நஞ்சையாக்க துரித ஏற்பாடு செய் வார்களா?

THE HON. SRI V. RAMAIAH : Sir, I want a separate question.

திரு. ஆ. கு. சுப்பையா: திருநெல்வேலி ஜில்லாவில் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டு பயிர்கள் எல்லாம் காய்ந்து விட்டன. அந்த விவசாயிகளுக்கு நில வரியை வஜா செய்ய அரசாங்கம் உத்தேசிக்குமா?

கனம் திரு. வெ. ராமைய்யா: போதிய மழை இல்லாத காரணத் தால் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இதிலே கவனம் செலுத்தக் கூடிய முறையிலே போர்டு மெம்பர் உட்பட மற்றவர்களும் சென்று பார்த்து வந்து ஒரு அறிக்கை கொடுத்த பிறகு என்ன செய்ய வேண்டுமென்பதைப் பற்றி அரசாங்கம் ஒரு முடிவுக்கு வரும்.

திரு. க. ர. நல்லசிவம் : இந்த வாய்க்கால்கள் 'ரீ-மாடலிங்' மட்டும் செய்யப்படுகிறதா அல்லது புதிய முறையில் தண்ணீர் குறைவாகப் பாய்ச்சி பயிரிடுவது என்ற முறையில் அந்த அடிப் படையில் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றனவா?

கனம் திரு. வெ. ராமைய்யா : இங்கு மேற்கொள்ளப்படக் கூடிய வேலை 'ரீ-மாடலிங்' தான். இருக்கக்கூடிய நீரைக் கொண்டு எவ்வாறு சாகுபடி செய்வது என்பதைப் பற்றியெல்லாம் தீவிர மாகக் கவனித்து கம்ப்ளீட் ஆக ரீ-இன்வெஸ்டிகேட் செய்து, வைகை போன்ற இடங்களில் செய்வதைப் போன்று செய்ய வேண்டுமென்று நினைக்கிறேன். அதற்காக இப்போது நடக்கக் கூடிய வேலையை நிறுத்தி விடத் தயாராக இல்லை.

[2nd March 1965

**திரு. எம். எஸ். செல்வராஜன் :** கால்வாய் புனரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கிறபோதே, இந்த வேலைகள் பூர்த்தி அடைகிற போது தாம்பிரபரணி தீரத்தில் எத்தனை ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தண்ணீர் வசதி பெறும் என்ற கணக்கை அரசாங்கம் வைத்திருக் கிறதா?

**கனம் திரு. வெ. ராமைய்யா :** திருநெல்வேலி ஜில்லாவில் இப்போது இருக்கக்கூடிய பாசன முறையின்கீழ் எவ்வளவு ஏக்கர் சாகுபடி செய்யமுடியும் என்ற எஸ்டிமேட்தான் இருக் கின்றன. ஆனால் இன்னும் அதிகமான ஏக்கர் நிலங்களுக்குப் பாசன வசதி கிடைக்கச் செய்யவேண்டுமென்று விரும்புகிறேன். அதற்கு இன்னும் தீவிரமாக இன்வெஸ்டிகேட் செய்து நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படும்.

**திரு. ஏ. ஆர். சுப்பையா முதலியார் :** ஸ்பெஷல் மைனர் இரிகேஷன் ப்ரொகிராம், ஃப்லட் புரொடக்ஷன் ஆகிய இரண்டு துறைகளிலிருந்தும் வேலைகளை, ஜமீன் ஒழிப்புப் பிராந்தியங்களில் மராமத்து செய்கிறார்கள். மராமத்து செய்யப்பட்ட இடங்களில் ரீ-மாடலிங், ரீ-கன்ஸ்ட்ரக்ஷன் மேற்கொள்ள சர்க்கார் யோசிக் குமா ?

THE HON. SRI V. RAMAIAH : Sir, I want a separate question, as this supplementary does not arise from the main question.

**திரு. எம். எஸ். செல்வராஜன் :** மணிமுத்தாறுத் திட்டத்தின் கீழ் ரிசர்வ் லிஸ்டில் இருக்கக்கூடிய 39 டாங்குகளையும் முறையான டாங்குகளாக சேர்த்து கொள்ள அரசாங்கம் பரிசீலனை செய்வது ஒருபுறம் இருக்க, அந்தக் குளங்கள் எல்லாம் இணைப்புக் கால்வாய் களாகப் பூர்த்தி அடையாமல் இருந்தால் அந்த வேலைகளைத் துரிதமாகச் செய்ய அரசாங்கம் முயற்சி எடுக்குமா?

**கனம் திரு. வெ. ராமைய்யா:** தண்ணீர் கொடுக்கும் முடிவு வந்தவுடன் இணைப்புக் கால்வாய்களை ஏற்படுத்துவதில் கஷ்டம் இருக்காது.

**திரு. எம். எஸ். செல்வராஜன் :** தாம்பிரபரணி திட்டத்தில் இந்தக் கால்வாய்த் திட்ட வேலைகள் தாமதம் அடைந்திருப்பதன் காரணமாக திருச்செந்தூர் தாலுகாவில் இந்த ஆண்டு ஏதோ பத்தாயிரம் ஏக்கருக்குத் தண்ணீர் இருந்தாலும்கூட அவசர மாகக் கிடைக்காத காரணத்தால் பயிர் தீய்ந்து விடுவதைப் பாது காக்க முடியாத நிலை இருக்கிறது. இந்தக் கஷ்டத்தைத் தவிர்க்க துரிதமாக அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது?

**கனம் திரு. வெ. ராமைய்யா:** முதலிலேயே விவரமாகக் கொடுத்தி ருக்கிறேன். கனாலை ரீ-மாடலிங் செய்துதான் இந்தப் பிரச்சினை களைத் தீர்க்க முடியும். அந்த வகையில் மூன்று கனால்களை முதலிலே எடுத்துக் கொண்டார்கள். அடுத்த மூன்றுக்கு அரசாங் கத்தின் அங்கீகாரம் வேண்டுமென்று கேட்டிருக்கிறார்கள். வேக மாகச் செய்ய வேண்டுமென்பதை ஒப்புக் கொள்கிறேன்.

2nd March 1965]

**திருமதி ராஜாத்தி குஞ்சிதபாதம்:** திருநெல்வேலி ஜில்லாவில் மழை இல்லாமல் நஞ்சைகள் எல்லாம் அதிகமாகத் தீய்ந்து விட்டதால் இந்தத் தருணத்தில் பஞ்ச நிவாரண வேலையாக அவர்களுக்கு வேலை வாய்ப்புக் கொடுக்கக் கூடிய வகையில் கால்வாய்ப் புனரமைப்பு வேலைகளை ஒன்றிரண்டு மாதங்களுக்குள்ளாக எடுத்துக் கொள்ள அமைச்சர் அவர்கள் முன்வருவார்களா?

**கனம் திரு. வெ. ராமைய்யா:** இப்போது இருக்கக்கூடிய நிலையைப் பயன்படுத்தி துரிதமாக வேலையைச் செய்ய வேண்டுமென்பதுதான் அரசாங்கத்தின் நோக்கம். எங்கெங்கு எஸ்டிமேட்ஸ் பூர்த்தியாகி இருக்கிறதோ அங்கெல்லாம் துரிதமாக வேலைகள் மேற்கொள்ளப்படும்.

**திரு. மீ. கலியாணசுந்தரம்:** இந்த வேலை நடைபெறுததால் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் கிஸ்தி பாக்கி கட்டாயப்படுத்தி வசூல் செய்வதாக தகவல் வந்திருக்கிறது. அந்த பாக்கி வசூல் செய்வதை ஒத்தி போடுவார்களா என்று அறிய விரும்புகிறேன்.

**கனம் திரு. வெ. ராமைய்யா:** வேலை நடந்த பகுதி நடக்காத பகுதி என்ற பிரச்சினை இல்லை. இந்த ஆண்டு திருநெல்வேலி ஜில்லாவில் போதிய மழை இல்லை. அதனல் விவசாயிகளுக்கு பாதகம் ஏற்பட்டிருக்கிறது. இதை எல்லாம் முறையாகப் பரிசீலனை செய்யவேண்டும் என்பதற்காக போர்டு மெம்பர் ஒரு சில தினங்களுக்கு முன்பு அங்கு போய்ப் பார்த்து என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்பதற்காக சென்றிருக்கிருர்கள். அவர்கள் ஆலோசனையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஏதோ கிஸ்தி வஜா மட்டும் செய்து விட்டால் போதாது. அங்குள்ள ஏழை விவசாயிகளுக்கு அடுத்த பருவ மழை வரை வேலைவாய்ப்புகள் தேடிக் கொடுக்க வேண்டும். ஆகவே இதை அதி தீவிரமாக கவனிக்க வேண்டுமென்றுதான் போர்டு மெம்பரை போய் பார்த்து வரச் சொல்லியிருப்பது.

*Implementation of the Madras Inam Estates (Abolition and Conversion into Ryotwari) Act*, 1963.

* 130 *Q*.—SRI M. KALYANASUNDARAM: Will the Hon. the Minister for Food be pleased to state with reference to Legislative Assembly Question No. 235 answered on 12th March 1964—

(*a*) the present stage of the steps taken to implement the Madras Inam Estates (Abolition and Conversion into Rotwari) Act, 1963;

(*b*) whether the rules have been issued under this Act; and

(*c*) if not, the reasons for the delay?

THE HON. SRI V. RAMAIAH: (*a*) & (*b*) The Government have sanctioned the appointment of staff for settlement operations under the Act. The rules under the Act have also been issued.

(*c*) Does not arise.